

- ▶ எங்கள் 70% இரட்டைத் தடுப்பூசி இலக்கை நாம் நெருங்கி வருகிறோம். நாங்கள் தற்போது தடுப்பூசியின் ஒற்றை மருந்தளவைப் பெறுவதில் 80.7%-இல் இருக்கிறோம், அத்துடன் இன்று 50% இரட்டைத் தடுப்பூசி மருந்தளவை எட்டுவோம்.
- ▶ இவ்வளவு வலுவான எண்ணிக்கையில், குறிப்பாகக் கவலைக்கிடமான உள்ளூர் அரசாங்கப் பகுதிகளில், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன் வந்த சமூகத்திற்கு நன்றி. தயவுசெய்து உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் ஊக்குவியுங்கள், அத்துடன் உங்கள் தடுப்பூசிக்கு இன்றே nsw.gov.au-இல் பதிவு செய்யுங்கள்.
- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணி நேரத்தில், 1,284 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். வருந்தத்தக்க வகையில், 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் எவ்வளவு கொடியது மற்றும் எவ்வளவு தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது என்பதற்கு, இதுவே தொடர்ந்தும் ஒரு நினைவூட்டலாக இருந்துவருகிறது.
- ▶ கழிவுநீரில் நோய்க்கிருமி இருப்பதைக் கண்டறியும் பரிசோதனையில் நேர்மறையான முடிவைப் பெற்றுக்கொண்ட இடங்கள் குறித்து நாம் தொடர்ந்தும் கரிசனையுடன் உள்ளோம், அத்துடன் உரல்லா (Uralla), இன்வெரெல் (Inverell), ஹண்டர் (Hunter), கருவா (Karuah), கொஃப்ஸ் ஹார்பர் (Coffs Harbour), கவ்ரா (Cowra), நாரூமா (Narooma) மற்றும் யங் (Young) ஆகிய இடங்களில் உள்ள மக்களை, நோயறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், பொதுச் சுகாதார ஆலோசனைகளை எதிர்நோக்குமாறும், அத்துடன் பரிசோதனையைச் செய்துகொள்ள முன் வருமாறும் ஊக்குவிக்கிறோம். யங் (Young)-இல் நேர்மறையான நோய்த்தொற்றாளர்களையும், நோய்ப்பரவல் ஏற்பட்ட இடங்களையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
- ▶ பரந்த மேற்கு சிட்னி (Greater Western Sydney) மற்றும் தென்மேற்கு சிட்னி (South West Sydney) ஆகிய பகுதிகளே, அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றாளர்களைக் கொண்டுள்ளன. கிரீனேக்கர் (Greenacre), கில்்ட்ஃபோர்ட் (Guildford), ஓபர்ன் (Auburn), பாங்க்ஸ்டவுன் (Bankstown), மெரிலாண்ட்ஸ் (Merrylands), பிளாக்டவுன் (Blacktown) மற்றும் லிவர்பூலில் (Liverpool) ஆகியவையே கவலைக்கிடமான சிட்னியின் புறநகர்ப் பகுதிகள் ஆகும்.
- ▶ மத்திய கரையோரம் (Central Coast) மற்றும் இல்லவரா (Illawarra) பகுதிகளிலும், நோய்த்தொற்றாளர்கள் அதிகரித்துவருவதை நாங்கள் காண்கிறோம். அந்தப் பகுதிகளில் உள்ள சமூகங்களை, தயவுசெய்து முன் வந்து பரிசோதனையைச் செய்துகொள்ளுமாறும், அத்துடன் அவர்கள் கோவிட் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

- ▶ உங்கள் பகுதியில் உள்ள கட்டுப்பாடுகளை நீங்கள் அறிந்துவைத்திருப்பதைத் தயவுசெய்து உறுதிசெய்து கொள்ளுங்கள்: <https://www.nsw.gov.au/covid-19/rules>
- ▶ தடுப்பூசிதான் எங்கள் சுதந்திரத்திற்கான நுழைவுச்சீட்டு (டிக்கெட்). எங்கள் 70% இரட்டைத் தடுப்பூசி இலக்கை நாம் எட்டும்போது என்ன நடக்கும் என்பது குறித்து, தெளிவான நிலைப்பாடு நிலவுவதை உறுதி செய்ய, நாங்கள் வணிகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். 80% இரட்டைத் தடுப்பூசிக்கான எங்கள் திட்டத்தை நாம் உருவாக்கத் தொடங்கிவிட்டோம்.
- ▶ செப்டம்பர் இறுதிப்பகுதியில், முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட 175 பயணிகளைக் கொண்டு, ஏழு நாட்களுக்கு வீட்டிலே தனிமைப்படுத்தும் முறையை நாங்கள் பரிசீலிப்போம். இது நண்பர்களையும் குடும்பத்தினரையும் பார்க்க, நாம் வெளிநாட்டிற்குச் செல்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படிநிலையாகும்.